

## Dravidian Languages vis a vis Indian Literature

A Cultural Exploration

A SIMPLE AND HUMBLE ATTEMPT TO STUDY THE CULTURAL EXPLORATION OF INDIAN LITERATURE AMONG DRAVIDIAN LANGUAGES

தமிழ் மூல மாப்பா இலம்பி	தமிழ் மூல மாப்பா இலம்பி	தமிழ் மூல மாப்பா இலம்பி
Language	தமிழ் மூல மாப்பா இலம்பி	தமிழ் மூல மாப்பா இலம்பி
தமிழ் மூல மாப்பா இலம்பி	தமிழ் மூல மாப்பா இலம்பி	தமிழ் மூல மாப்பா இலம்பி
தமிழ் மூல மாப்பா இலம்பி	தமிழ் மூல மாப்பா இலம்பி	தமிழ் மூல மாப்பா இலம்பி

AN INITIATIVE OF:



"Dravidian Woman, South India"  
- The portrait depicts a descendant of the ancient Dravidians. The Greek writer Herodotus called them "Eastern Ethiopians" (or Kushites). Originally, the ancient Dravidians inhabited a wide geographic area including Africa's Nile Valley, Southwest Asia (Syria, Iran, Iraq, Afghanistan), and India's Indus Valley. The epithet "Kush" can be associated with them and it links these geographic regions.  
- James E. Brunson



Keezhadi @ Sivaganga Dist. TN

Commemorating



Prof. Murray Barnet  
EMEAU

SV University  
Dravidian University  
Dr UVG Library

No Subbu Rethna 100  
Educational Trust

G.Sumathi-Thamilarin valkkai muraiel diravida mozhiyen pangu2020)



International Conference

**CONTRIBUTION OF DRAVIDIAN LANGUAGES TO THE  
ENRICHMENT OF INDIAN LITERATURE AND CULTURE**

**PAPERS RECEIVED**

**Volume - I**

[ISBN: 978-81-943850-3-5]  
142 Papers  
In Tamil, Telugu &  
English

**Volume - II**

[ISBN: 978-81-943850-4-2]  
82 Papers  
In Kannada, Tulu &  
Malayalam


Organised by

**Department of Tamil**  
Sr Venkatesara University  
**Draavidian University**  
**UVeS Iyer Library**  
**Na Subbu Reddier 100 Educational Trust**

On the eve of

**DIAMOND JUBILEE OF**  
(1960 - 2020)  
**DEPARTMENT OF TAMIL, SVU**  
(19 - 22 Feb 2020)

Honouring Tamil Thatha  
on his 166<sup>th</sup> Birthday (19 Feb 2020)



G.Sumathi-Thamilarin valkkai muraiel diravida mozhiyen pangu2020)

## Dravidian Languages

vis a vis

## Indian Literature

A Cultural Exploration

All rights are reserved. No part of the publication may be reproduced, stored in a retrieval system  
(including but not limited to computers, disks, external drives, electronic or digital  
devices, e-readers, websites), or transmitted in any form or by any means  
(including but not limited to cyclostyling, photocopying, docutech or other reprographic  
reproductions, mechanical, recording, electronic, digital versions) without the prior writ-  
ten permission of the publisher, nor be otherwise circulated  
in any form of binding or cover other than that in which it is  
published and without a similar condition being imposed on the subsequent purchase.

First Edition: Feb 2020

Published by:

ந சுப் பத்தை 100

Centenary Committee Publications

AD-13, S. Street, Anna Nagar West, Chennai - 600 040

ISBN: 978-81-943850-3-5



9 788194 385035

Wrapper design: Centenary Committee

Printed at: DJ Prints, Chennai - 600 095

### **தமிழின் வாழ்க்கை முறையில் தொல்ட மொழியின் பங்கு**

**முனைவர் மு சுதா  
தமிழ்நிலைப்பாடுகளைச் சொல்வதற்கு முன்வரையானது ஆகும். தமிழ் மக்கள் தாம் பேரிய மொழியடன் இணைத்து வாழ்ந்தனர். தமிழர் வேறு, தமிழ் வேறு என்ற பிரிக்க முடியாத அளவு அம்மொழியானது தமிழ் வாழ்வில் இடம்கொண்டது தமிழின் வாழ்வு தமிழ் பேரிய மொழி தமிழ் வாழ்ந்த நிலம் ஆகிய இம்முன்றும் தமிழின் நாகரிகத்தில் அடிப்படைத் தத்துவமாக அமைந்துள்ளது இத்தத்துவத்தை விளக்குவது சங்க இலக்கியமாகும். தமிழ் நிலத்தின் உயிர்நாடு தமிழ் மக்கள் தமிழ் மக்களின் உயிர்நாடு தமிழ்மொழியாகும் தமிழைப் போற்றி வளர்ப்பதும் தமிழைப் பலவரைப் பாராட்டிப் புகுற்றது வருவதையே தமிழ் மன்னின் முதற்கட்டமையாக இருந்து வந்தது. தமிழ் மன்னின் ஒருவன் தனக்கு கைட்டத்தை புலவர் ஒருவருக்கு அளித்துத் தனக்கும் அவருக்கும் தமிழ்மொழிக்கும் இரவாத புகுழைப் பெற்றுக் கொடுத்தான் அம்பும்பட்ட தமிழ் மக்கள் தொல்ட மொழியோடு எப்படி வாழ்க்கையை மேற்கொண்டனர் என்பதை அரூம்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்**

#### **தமிழ் மொழி**

மொழிக்கு சொல்வதைம் உண்டு. பேகவதற்கு மேன்மொயானதும், இனிமொயானது ஆகும். தமிழ் மக்கள் தாம் பேரிய மொழியடன் இணைத்து வாழ்ந்தனர். தமிழர் வேறு, தமிழ் வேறு என்ற பிரிக்க முடியாத அளவு அம்மொழியானது தமிழ் வாழ்வில் இடம்கொண்டது தமிழின் வாழ்வு தமிழ் பேரிய மொழி தமிழ் வாழ்ந்த நிலம் ஆகிய இம்முன்றும் தமிழின் நாகரிகத்தில் அடிப்படைத் தத்துவமாக அமைந்துள்ளது இத்தத்துவத்தை விளக்கியமாகும். தமிழ் நிலத்தின் உயிர்நாடு தமிழ் மக்கள் தமிழ் மக்களின் உயிர்நாடு தமிழ்மொழியாகும் தமிழைப் போற்றி வளர்ப்பதும் தமிழைப் பலவரைப் பாராட்டிப் புகுற்றது வருவதையே தமிழ் மன்னின் முதற்கட்டமையாக இருந்து வந்தது. தமிழ் மன்னின் ஒருவன் தனக்கு கைட்டத்தை புலவர் ஒருவருக்கு அளித்துத் தனக்கும் அவருக்கும் தமிழ்மொழிக்கும் இரவாத புகுழைப் பெற்றுக் கொடுத்தான் அம்பும்பட்ட தமிழ் மக்கள் தொல்ட மொழியோடு எப்படி வாழ்க்கையை மேற்கொண்டனர் என்பதை அரூம்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்

#### **தமிழ் மொழி**

மொழிக்கு மட்டுமின்றி மக்களுடைய வாழ்க்கைக்கும் இலக்கணம் வகுத்துக்கொண்ட பெருமை பற்றுமிகுஷ் சாரும் வாழ்க்கைக்கு ஒருங்குமுறைகளை வகுத்துக்கொடுத்த இலக்கணத்துக்குப் போருள் இலக்கணம் என்று பெயர் அது மட்டுமல்லாமல் மக்கள் வாழ்க்கைக்கு இலக்கண விதிமுறைகள் வகுப்பதற்கு முன்னர் அவ்வாழ்க்கை நன்கு வளர்ச்சியும் வளரும் பெற்றிருக்க வேண்டும். வளர்ச்சி பெற்ற நிலையில் வாழும் சமுகத்துக்குத்தான் ஒருக்க விதிகள் தேவைப்படும், ஒழுக்கமுறைகளை வகுத்து, அவற்றின்படியே மக்கள் வாழ வேண்டும் என்பது இயற்கைக்கு முரணானது எனவே தமிழில் போருள் இலக்கணம் என்று தோன்றுவதற்கு முன்பே மக்கள் அதில் வகுத்த வாழ்க்கையை வாழ்ந்து வந்தனர்.

#### **வாழ்க்கை முறைகள்**

உலகில் வாழும் மக்களின் வாழ்க்கையை அகம் என்றும், பழும் என்றும் வகைப்படுத்தி வாழ்ந்து வாழ்ந்தனர். பல வகையிலும் ஒந்த நலைவழைம் நலைவழியும் ஒருவரை ஒருவர் விரும்பி வாழும் வாழ்வு உள்ளத்தால் மட்டுமே உரைக்கூடியது அகம் ஆகும்.

பழும் என்பது போர் வீரம் ஆகியவற்றால் ஏற்படுவது. அதாவது பசி பிற ஆகைகள், மானம், வீரம் என்ற உணர்வுகள் உள்ளத்திற்குப் பழுத்தே உண்டாகுவன பழும் ஆகும். இவ்வாறு இரு காறுகளாக்கித் தனித்தனியே பகுத்து அதில் ஊடுநூலிக் காலங்கும் நுட்பம் உலகில் எந்த மொழிகளிலும் இல்லை பழுதமிழக்கத்தில் மக்கள் இல்லைவாழ்க்கையை பெரிதும் விரும்பி வந்தனர். மேலும் ஒருவனுக்கு ஒருத்தி என்ற கற்புத்தோடும் சேர்ந்தும் நடத்தும் இல்லைத்துக்குத் தனிச்சிறப்பு இருந்தது.

**Diamond Jubilee (1960 – 2020)**  
**Department of Tamil, SVU**

**கற்பு**

வினாப்பிவரை மணக்கத் தலை ஏற்பட்டாலோ, இடையுறுகள் ஏற்பட்டாலோ நல்லவனும் நல்லவியும் சேர்ந்து ஊரைவிட்டே வெளியேறி விடுவார்கள் இவ்வாறு நாமே இணையும் இவ்வாழ்க்கைக்கு கானு என்று போர் (பாலைக்கலி பாடல் 8)

அகத்திணையில் திருமண வாழ்க்கையை கற்பு என்று அழைப்பதுண்டு. இருவரின் பெற்றேரூம் திருமணத்திற்கு உட்படுவர் (தொல்பொருள் கற்பு)

திருமணத்தை ஒரு நல்ல நாளில் திங்களும் உடோனியும் கூடிய நல்ல நாளில் திருமணத்தை நடத்தி வைப்பது மேஜும் விடியற்காலையில் புது மணல் பரப்பி, மாலைகள் தோங்கவிடப்பட்டு அழகிய விளக்குகள் ஏற்றி வைக்கப்படும் முதலில் கடவுள் வழிபாடு தொடங்கி ஆரம்பிப்பார்கள் மணமகன் மணமகனுக்கு தாலி கட்டியதாக சாங்குகள் இல்லை ஆனால் திருமணம் ஆகிவிட்டது என்பதை தெரிவிக்க அங்காலப் பெண்கள் மங்கல அணி ஒன்றை ஊர்வளமாக கொண்டு வரும் வழகம் இருந்தது என்பதை சில்பத்திகாரத்தில் காணமுடிகிறது மேஜும் மணமகன் மணமகனுக்கு

தலிக்டும் பழக்கம் பத்தும் நூற்றுண்டு வரை இல்லை மணமகன் மணமகனுக்கு தாலி கட்டும் பழக்கத்தை தெரிவிக்கும் முதல் கல்வெட்டு கி.பி 958 ஆம் ஆண்டில் காணப்படுகிறது.

**கல்வி**

கல்வி பயிலும் உரிமை சங்க காலத்தில் தனிப்பட்ட ஒரு சிலரின் உரிமையாக இருந்ததில்லை எக்குலத்தைச் சேர்ந்தோரும் செல்வர்களும் வரியோரும் மன்னரும் எவ்விய குழுமக்களும் ஆண்களும், பெண்களும் கல்வியை தேடுபெற்றனர். தின்னைகளிலேயே பள்ளிகள் நடைபெற்றன. மாணவர்கள் ஒலைகளின் மேல் எழுத்தாணி கொண்டு எழுதி பழகினர். கணிதம், சோதிடம் வானியியல் போன்ற பல இயல்களை மாணவர்கள் கற்றனர். கணவன் தன்னைப் பிரிந்து சென்றால் மனவைக்கு ஊடல் ஏற்படுவதுண்டு ஒருவர் இருவர் வழக்கில் நல்லையிட்டால் மட்டுமே அவ்வுடல் திரும். கணவன் மனவியினைபே அடிக்கடி ஊடல் ஏற்பட்டால்தான் வாழ்க்கையில் இன்பம் ஊர்போடுக்கும் என்கின்றனர் இதனை நிடிக்க விடக்கூடாது என்று திருவள்ளுவர்

**“உப்பமைந் தற்றால் புலவி அதுசிறிது  
மிக்கற்றால் நீள விடல்”** (குறள்-1302)  
என்று கூறுகின்றார்.

திருமணத்திற்கு பிறகு கணவன் கல்விக்காகவோ அல்லது போருள் ஈடுவதற்கோ பிரிவதும் உண்டு அவை முன்றாண்டுகளுக்கு மேல் நிடிக்க கூடாது என்பது மரபாகும்.

**இல்லை வாழ்க்கை**

பண்ணை தமிழ் மக்கள் அவையிற் இன்பத்தோடு மணவாழ்க்கையில் ஈடுபட்டனர் என்பதற்கு அடையாளமாக பல எடுத்துக்காட்டுகள் சங்க இலக்கியங்களில் காணபடுகின்றன. திருமணமான புதியதில் ஒரு இளம்பெண் தன் கைவிரல்களால் புளித்த தயிரை பிரைந்து தானித்து புளிக் குழம்பு வைக்கிறாள் கண்ணில் புகை ஏற்பட்டு தன் முகத்தால் கரிசு இருப்பதை பொருப்படுத்தாமல் தன்

8. கவிராஜமார்கம்:நூற்பா36

குடு மக்களின் வாய்மொழிக்கதைக்காண தரவு ஆய்வாளர் பயின்ற கன்னட மொழி பட்டயப்பயிற்சியின் பாடநாலில் இருந்து எடுக்கப்பட்டது.(மத்திய மொழி ஆய்வு நிறுவனம்.)

(⊕)(⊕)(⊕)(⊕)(⊕)

